



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 8(7).] பாராளுமன்றம்

8 ஆம் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தம்
2018 மார்ச்சு 26 திங்கட்கிழமை வெளியிடப்பட்டது

திகதி குறிக்கப்படாத பிரேரணை முன்னறிவித்தல்

பா. 216/ '18

கௌரவ தினேஷ் குணவர்தன
கௌரவ வாசுதேவ நாணாயக்கார
கௌரவ சமல் ராஜபக்ச
கௌரவ விமல் வீரவங்ச
கௌரவ உதய பிரபாத் கம்மன்பில
கௌரவ டலஸ் அழகப்பெரும
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன
கௌரவ சாலிந்த திசாநாயக்க
கௌரவ ஈ.பீ. ஏக்கநாயக்க
கௌரவ நிஷாந்த முதுஹெட்டிகமகே
கௌரவ ஈ. ரஞ்ஜித் த சொய்சா
கௌரவ மஹிந்தானந்த அலுத்தகமகே
கௌரவ செஹான் சேமசிங்க
கௌரவ ஜானக வக்கும்புர
கௌரவ கனக ஹேரத்
கௌரவ தார்க்க பாலசூரிய
கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்
கௌரவ விமலவீர திசாநாயக்க
கௌரவ பந்துல குணவர்தன
கௌரவ எஸ். பிரேமரத்ன
கௌரவ டி.வீ. சானக
கௌரவ நாமல் ராஜபக்ச
கௌரவ பிரசன்ன ரணதுங்க
கௌரவ ரோஹித அபேகுணவர்தன
கௌரவ சிசிர ஜயகொடி
கௌரவ பியல் நிசாந்த த சில்வா
கௌரவ பிரேமலால் ஜயசேக்கர
கௌரவ விதுற விக்கிரமநாயக்க
கௌரவ சீ.பீ. ரத்நாயக்க
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண

(2)

கௌரவ ஜயந்த சமரவீர
கௌரவ காமினி லொக்குகே
கௌரவ (திருமதி) பவித்ரா தேவி வன்னி ஆர்ச்சி
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரன
கௌரவ லொஹான் ரத்வத்தே
கௌரவ தேனுக விதானகமகே
கௌரவ தினம் அமுணுகம
கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல
கௌரவ கஞ்சன விஜேசேகர
கௌரவ துலீப் விஜேசேக்கர
கௌரவ விஜித பேருகொட
கௌரவ சனத் நிசாந்த பெரேரா
கௌரவ அருந்திக்க பர்னாந்து
கௌரவ குமார வெல்கம
கௌரவ பியங்கர ஜயரத்ன
கௌரவ ஜனக பண்டார தென்னகோன்
கௌரவ எஸ்.எம். சந்திரசேன
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர
கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா
கௌரவ சந்திரசிறி கஜதீர
கௌரவ நிமல் லான்சா
கௌரவ கே. காதர் மஸ்தான்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே
கௌரவ பிரசன்ன ரணவீர,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீது நம்பிக்கையின்மை,—

பிணைமுறி மோசடியை மேற்கொள்ளும் நோக்கத்துடன் வழமைக்கு மாற்றமாக இலங்கை மத்திய வங்கியை நிதி அமைச்சிலிருந்து நீக்கி தனக்குக் கீழ் கொண்டு வந்ததனாலும்;

இலங்கைப் பிரசை அல்லாதவரும், களங்கமான வரலாற்றைக் கொண்டவரும், அக்கறைகளுக்கிடையிலான முரண்பாடு உடையவருமான திரு. அர்ஜுன் மகேந்திரனை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு பெயர்நியமனம் செய்ததனாலும்;

அண்மைக் காலத்தில் உலகத்தில் நடந்த பாரிய நிதி மோசடியான இலங்கை மத்திய வங்கி பிணைமுறிகள் மோசடியுடன் மிகத் தெளிவாகவே சம்பந்தப்பட்டிருப்பதனாலும்;

மேற்படி மோசடியில் சம்பந்தப்பட்ட மோசடிக்காரர்களை காப்பாற்றுவதற்காக தன்னுடைய அரசியல் நண்பர்களை உள்ளடக்கிய பிட்டிபன குழுவை நியமித்து குறித்த மோசடிக்காரர்களைக் காப்பாற்ற முயற்சியெடுத்ததனாலும்;

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக மோசடிக்காரர்களை காப்பாற்றுகின்ற வகையிலும், உண்மையான விடயங்களை மூடிமறைத்தும் 2015 மார்ச் 17 ஆம் திகதி விசேட கூற்றொன்றை வெளியிட்டு பாராளுமன்றத்தை தவறான வழியில் இட்டுச்சென்றதனாலும்;

பிணைமுறி மோசடி தொடர்பாக பாராளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் (கோப்) விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினரொருவரை மாற்றி புதிய உறுப்பினரொருவரை உள்வாங்கி மேற்படி குழுவின் ஊடாக குற்றவாளிகளை குற்றமற்றவர்களாக காட்டுவதற்கு முயற்சியை மேற்கொண்டதனாலும்;

பிணைமுறி மோசடி தொடர்பாக பாராளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் (கோப்) விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டுமென அக் குழுவின் அங்கத்தவ உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்ததனாலும்;

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக அது தொடர்பான சனாதிபதி ஆணைக்குழுவில் வெளிப்படுத்தப்பட்ட பிரதி மத்திய வங்கி ஆளுநர் திரு. பி. சமரசிறிக்கு நிதி அமைச்சில் ஆலோசகர் பதவியொன்றை வழங்குவதற்கு அமைச்சரவைக்கு சிபார்சு செய்ததனாலும்;

மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் குற்றவாளிகளில் ஒருவரான திரு. அர்ஜுன் மகேந்திரனுக்கு பதிலாக வேறு ஒருவரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நியமனம் செய்வதற்கு சனாதிபதி நடவடிக்கை எடுத்தபோது மீண்டும் இவரை மேற்படி பதவிக்கு நியமிப்பதற்கு பெரும் பிரயத்தனம் மேற்கொண்டதனாலும்;

பிணைமுறி மோசடியின் குற்றவாளிகளில் ஒருவராகியதனால் திரு. அர்ஜுன் மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இழந்த பின்னரும் இவருக்கு தமது அமைச்சில் ஆலோசகர் பதவியொன்றை வழங்கியதனாலும்;

திரு. அர்ஜுன் மகேந்திரன் இலங்கையிலிருந்து வெளியேறும் வரை இவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் நீதிமன்றக் கட்டளையொன்று பெற்றுக்கொள்ளப்படுவதைத் தவிர்த்ததன் மூலம் இவர் வெளிநாடு சென்று நீதிமன்றத்திற்கு தலைமறைவாயிருப்பதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுத்ததனாலும்;

நிதி அமைச்சரால் மாத்திரம் தத்துவங்களை அமுல்படுத்தக் கூடியதான,

- i. 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க பணச் சட்டம்.
- ii. 1953 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம்.
- iii. 1923 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க உள்ளூர் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம்.
- iv. 1937 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பதிவுசெய்யப்பட்ட பங்குத்தொகுதிகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம்.
- v. 1944 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க நிதிசார் ஒதுக்கு நிதியங்கள் கட்டளைச் சட்டம்.
- vi. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம்.
- vii. 1979 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க எதிர்பாராச் செலவு நிதியச் சட்டம்.
- viii. 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணம் தாய்தாக்கல் தடைச் சட்டம்.
- ix. 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் சட்டம்

(4)

ஆகிய சட்டங்களைப் பற்றி அறிந்திருந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியை தமக்குக் கீழ் கொண்டுவந்து மேற்படி சட்டங்களின் கீழான தத்துவங்களை பிரயோகித்ததன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிக் கட்டுப்பாடு தொடர்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததான சட்டங்களை மீறியமையினாலும்;

பொருளாதார அலுவல்கள் அமைச்சையும் பொருளாதார முகாமைத்துவ குழுவின் ஊடாக நிதி அமைச்சையும் மற்றும் மத்திய வங்கியையும் தமக்கு கீழ் கொண்டுவந்து கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியினுள் தேசிய பொருளாதாரத்தை வழிநடத்தியதன் விளைவாக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டமையின் மூலமும், பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்ததன் மூலமும், பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத வகையில் உயர்வடைந்ததன் மூலமும், வட்டி வீதம் வேகமாக அதிகரித்ததன் மூலமும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை மீளப்பெற்று இலங்கையிலிருந்து வெளியேறியதன் மூலமும் பாரிய பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்து பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியதனாலும்;

சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுப் பதவியை வகித்த நிலையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட பதற்றநிலையின் போது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியமையினால், உயிரிழப்புக்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதன் மூலம் தேசிய ஒற்றுமை வெகுவாக பாதிக்கப்பட்டு சர்வதேச சமூகத்தில் இலங்கையின் பிரதிமைக்கு களங்கம் ஏற்படுத்தியதனாலும்;

பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு தொடர்ந்தும் பிரதம அமைச்சராவும் அமைச்சரவை அமைச்சரொருவராகவும் செயலாற்றுவதற்கான இயலுமை குறித்தும் மேலும் அவர் பிரதம அமைச்சராக பதவி வகிக்கும் அரசாங்கத்தினால் செயலாற்றுவதற்கான இயலுமை குறித்தும் நம்பிக்கையின்மை காணப்படுவதாக இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுவதாக.
